

நிதிய முகாமையாளின் அறிக்கை உயர் விளைவு நிதியம்

அன்பார்ந்த முதலீட்டாளருக்கு,

31 மார்ச் 2026 இல் நிறைவடைந்த ஆண்டிற்கான CT ஸ்மித் உயர் விளைவு நிதியத்தின் ஆண்டறிக்கையினை முன்னிலைப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

31 மார்ச் 2026 (FY26) இல் நிறைவடைந்த ஆண்டின்போது நிதியத்தின் அலகொன்றினது தேறிய சொத்தின் பெறுமதியானது 8.18% ஆல் பெறுமதியுயர்வடைந்தது. இது 31 மார்ச் 2025 இல் நிறைவடைந்த பன்னிரண்டு மாதங்களின்போது 9.88% ஆக காணப்பட்டது. இதன் விளைவாக 31 மார்ச் 2026 இல் உள்ளவாறான அலகொன்றின் தேறிய சொத்தின் பெறுமதியானது ரூ. 20.4405 ஆகும்.

பொருளாதார மீளாய்வு

இலங்கையின் பொருளாதாரமானது அதன் ஆரோக்கியமான வளர்ச்சி உத்வேகத்தினை 2025 இல் தொடர்ந்துடன், இது நிலைபேறான இறைவரி ஒழுக்கம் மற்றும் தாராளமயமான நாணயக் கொள்கையினால் நிலைநிறுத்தப்பட்டது. இதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரமானது 2024 இல் காணப்பட்ட +5.0%² விரிவாக்கலுடன் ஒப்பிடும்போது 2025 இல் +5.0%² வளர்ச்சியினைப் பதிவு செய்தது. மெய்யான மொத்த உள்நாள் உற்பத்தியிலான (GDP) வளர்ச்சியானது பொருளாதாரத்தின் மூன்று துறைகளிலுமான வருடத்திலிருந்து வருட வளர்ச்சியினால் விரிவாக்கப்பட்டது.

	2023		2024		2025	
	% வளர்ச்சி	GDP இன் % ஆக	% வளர்ச்சி	GDP இன் % ஆக	% வளர்ச்சி	GDP இன் % ஆக
வேளாண்மை	1.6	7.8	0.6	7.5	1.4	8.4
கைத்தொழில்	-9.2	25.3	11.0	26.7	7.8	25.4
சேவைகள்	-0.2	60.7	2.4	59.2	3.3	54.6
GDP	-2.3		5.0		5.0	

மூலம்: புள்ளிவிபரத் திணைக்களம்


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலக பொருளாதார கண்ணோட்டத்தின் பிரகாரம், உலகளாவிய வளர்ச்சியானது 2027 இறுதியில் 3.2%³ ஆக மேம்படுவதற்கு முன்னர் 2026 இன் இறுதியில் 3.1%³ ஆக வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறியுள்ளது. இதற்கு ஈரானிலான அமெரிக்க/இஸ்ரேல் யுத்தம் மற்றும் இதன் காரணமாக உலக வழங்கல் சங்கிலிகள் மற்றும் தலைப்பு பணவீக்கத்திலான தாக்கம் காரணமாயிருந்தது.

வட்டி வீதச் சூழல்

	Nov-24	May-25
ஓரிரவு கொள்கை வீதம் (%)	8.00	7.75
நியதிச்சட்ட ஒதுக்க விகிதம் (%)	2.00	2.00

மூலம்: இ.ம.வ.

இலங்கை மத்திய வங்கியானது FY26 முழுவதும் அதன் தாராளமயமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை பராமரித்ததுடன், மே 2025 இல் ஒரேயொரு 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பானது காணப்பட்டது. அதேவேளை, விரைவாக்கப்பட்ட அந்நிய செலாவணி ஒதுக்கக் கட்டியெழுப்புதல் முயற்சிகள் வங்கியியல் துறையின் திரவத்தன்மையினை ஆரோக்கியமான மட்டங்களில் வைத்திருந்தது. மேலும், ஒற்றை எண் கடன் வழங்கல் வீதங்கள், வலுவான கேள்வி நிலைமைகள் மற்றும் பெப்ரவரி 2025 இல் வாகன இறக்குமதி தடையின் நீக்கம் என்பன FY26 முழுவதும் தனியார் துறை கடன் வளர்ச்சி உத்வேகத்தினை வழிநடத்தி மார்ச் 2026 இல் வருடத்திலிருந்து வருட வளர்ச்சியாக +27.1%¹ இனை பதிவுசெய்தது.



மூலம்: இ.ம.வ.

	Oct-25	Nov-25	Dec-25	Jan-26	Feb-26	Mar-26
தனியார்துறை கடன் வளர்ச்சி (%)	24.1	26.0	25.2	26.0	28.0	27.0

மூலம்: இ.ம.வ.

வெளிவாரி வர்த்தகம்

வெளிவாரி வர்த்தகம்

வணிகச்சரக்கு வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 இல் தொடர்ச்சியாக விரிவடைந்து USD 8 பில்லியனாக¹ காணப்பட்டது. இது இறக்குமதிகளிலான வளர்ச்சியானது ஏற்றுமதிகளிலான வளர்ச்சியினை விஞ்சியமையினாலாகும். கைத்தொழில் ஏற்றுமதிகள் 2025 இல் +5.2%¹ ஆல் வளர்ச்சியடைந்தது. இது குறிப்பாக உணவு, பானங்கள் மற்றும் புகையிலை ஏற்றுமதிகளிலான +37.4%¹ வளர்ச்சியினால் வழிநடத்தப்பட்டது. இலங்கையின் பாரிய ஏற்றுமதி துறைகளான ஆடை மற்றும் புடவைகள் ஒரு மிதமான +5.0%¹ வளர்ச்சியினை பதிவு செய்தது. நுகர்வுப் பொருட்களது இறக்குமதியானது, வாகன இறக்குமதிகளிலான தடைகளின் நீக்கத்தினைத் தொடர்ந்து தனிப்பட்ட வாகன இறக்குமதிகள் 24 மடங்காக அதிகரித்தன விளைவாக, வருடத்திலிருந்து வருடம் +59.2%¹ ஆல் உயர்வடைந்தது. அதேநேரம், இடையீட்டு பொருட்களது இறக்குமதிகள், எரிபொருள் இறக்குமதிகளிலான -7.2%¹ வீழ்ச்சியினால் துணையளிக்கப்பட்டு ஓரளவு வீழ்ச்சியடைந்தது. தனிப்பட்ட வாகனம் மற்றும் எரிபொருள் நீங்கலாக, இலங்கையின் மொத்த இறக்குமதியானது 2025 இல் வருடத்திலிருந்து வருடம் +9.8%¹ ஆல் உயர்வடைந்தது. முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதியானது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக வருடத்திலிருந்து வருடம் +18.6%¹ ஆக காணப்பட்டு, பொருளாதாரத்தில் மேம்பட்ட மூலதனச் செலவினத்திற்கான ஆர்வத்தினை குறிபாட்டியது. வணிகச் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறையானது விரிவடைந்து காணப்பட்டாலும், பொருளாதாரமானது 2025 இற்கு ஒரு நடைமுறைக் கணக்கு மிகையினை பதிவு செய்தது. இதற்கு பெருமளவில் வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களிடமிருந்தான பங்களிப்பில் ஒரு வலுவான அதிகரிப்பினால் (+22.8%¹ வருடத்திலிருந்து வருடம்) துணையளிக்கப்பட்டது.


(USD மில்.)	2024	2025	வ.வ. வளர்ச்சி (%)	Oct-25	Nov - 25	Dec-25
ஏற்றுமதிகள்	12,772	13,581	6.3%	1,150	1,058	1,158
இறக்குமதிகள்	18,841	21,480	14.0%	2,157	1,778	2,155
வர்த்தக மீதி	-6,069	-7,899		-1,007	-720	-997
தொழிலாளர் பணமனுப்பல்கள்	6,575	8,076	22.8%	712	673	879

சுற்றுலாத்துறை	3,169	3,219	1.6%	186	252	309
நடைமுறை கணக்கு மீதி	1,316	1,719	30.6%	-219	67	18

மூலம்: இ.ம.வ.

பரிமாற்றல் வீதச் சூழல்

அமெரிக்க டொலருக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாகக் காணப்பட்ட இரட்டை எண் பெறுமதி ஏற்றத்தினைத் தொடர்ந்து இலங்கை ரூபாயானது 31 டிசம்பர் 2025 இல் உள்ளவாறு -5.6%¹ ஆல் வீழ்ச்சியடைந்து ரூ. 309.99 ஆக காணப்பட்டது. இலங்கை 2025 இல் அதன் வெளிவாரி நடைமுறைக் கணக்கு மிகையினை அதிகரித்தபோதிலும், இலங்கை ரூபாயின் பலவீனத்திற்கு, ச.நா.நி. திட்டம் மற்றும் உயர்வடைந்த வெளிநாட்டு நாணய கடன் மீள்செலுத்தல்களின் கீழான தேறிய சர்வதேச ஒதுக்க இலக்குகளை சந்திப்பதற்காக இ.ம.வ. இனால் மேற்கொள்ளப்பட்ட நிலைபேறான டொலர் கொள்வனவுகள் காரணியாயிருந்தன. இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கங்கள் மே 2026 இன் இறுதியில் ஒரு மதிப்பிடப்பட்ட USD 6.9 பில்லியனாக¹ மேம்பட்டது. (இது பயன்பாட்டில் நிபந்தனையினைக் கொண்ட PBoC இடைமாற்றல் உள்ளடங்கலாகும்).




மூலம்: இ.ம.வ.

பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் (CCPI, 2021=100) வருடத்திலிருந்து வருட மாற்றத்தின் மூலம் அளவிடப்படும் தலைப்பு பணவீக்கமானது, சற்று சாத்தியமாக திரும்புவதற்கு முன்னர், ஜூலை 2025 வரை அதன் பணச்சுருக்கப் பாதையினை தொடர்ந்தது. பணவீக்கமானது டிசம்பர் 2025 இன் இறுதியில் இலங்கை

மத்திய வங்கியின் மத்திய கால இலக்கு எல்லையான 3 – 7% இன் குறைவெல்லையிலும் பார்க்க குறைந்து காணப்பட்டது. கேள்வி நிலைமைகளில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டபோதிலும், குறைவான எரிபொருள் விலைகளும் திடமான உலகளாவிய பண்டங்களது விலைகளும் பணவீக்க அழுத்தங்களை தணித்தன. எவ்வாறாயினும், ஈரானில் ஆரம்பமான யுத்தத்தினை தொடர்ந்து உலகளாவிய வலு விலைகளிலான செங்குத்தான அதிகரிப்புகள் மற்றும் அதன் இரண்டாம் கட்டளை தாக்கங்கள் என்பன ஏப்ரல் 2026 இல் தலைப்பு பணவீக்கத்தினை இ.ம.வ. இன் மத்திய கால இலக்கான 5.0% இற்கு மேலாக தள்ளியது (+5.5%² in May 2026; CCPI, 2021=100).



மூலம்: இ.ம.வ.

அரசிறை வருமானக் கணக்குகள்

அரசிறை வருமானமானது ரூ. 5.5 டிரில்லியனை⁵ அடைந்து (மொ.உ.உ. இன் 16.7%) வருடத்திலிருந்து வருடம் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக +34.1%⁵ இனை பதிவுசெய்தது. இதற்கு மோட்டார் வாகன இறக்குமதிகளின் மீள் ஆரம்பம் மற்றும் மேம்பட்ட பொருளாதார நடவடிக்கைகளின் பின்னணியிலான பொருட்கள் மற்றும் சேவைகளிலான உயர்ந்த வரிகளிலிருந்து உருவாக்கப்பட்ட வருவாய் காரணியாய் இருந்தன. உயர்வான கூட்டாண்மை இலாபகரத்தன்மை மற்றும் சிறந்த வரி வருவாய் சேகரிப்பு / நிர்வாகத்தினால் துணையளிக்கப்பட்டு வருமானத்திலான வரிகள் வருடத்திலிருந்து வருடம் +11.0% ஆக மேம்பட்டது. இதன் விளைவாக, இலங்கை அரசாங்கமானது 2025 இற்கான ச.நா.நி. இன் அளவுசார் இலக்குகளான வரி வருவாய் சேகரிப்பு மற்றும் பிரதான மிகை என்பவற்றை இலகுவாக சந்தித்தது. தொடர்ச்சியான செலவினமானது மொ.உ.உ. இன் சதவீதமாக 16.0%⁵ இற்கு வீழ்ச்சியடைந்தது. இது வட்டிக் கொடுப்பனவுகளிலான வீழ்ச்சி மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைவான செலவழிப்பிற்கு மத்தியிலாகும். எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கமானது அதன் பொது முதலீட்டு பாதிட்டினை தொடர்ந்தும் குறைவாக பயன்படுத்தி மூலதனச் செலவினம் மொ.உ.உ. இன் 3.1% இற்கு மாத்திரமே

கணக்கீடு செய்தது. மேலும், இலங்கை அரசாங்கமானது டிட்வா தொடர்பான மீள்கட்டமைப்பு மற்றும் நிவாரண முயற்சிகளுக்காக ஒரு துணை பாதீடு மீள் ஒதுக்கமாக ரூ. 500 பில்லியனை அறிவித்தது. இதன் விளைவாக, 2026 இன் இறுதியில் முன்னர் மதிப்பிடப்பட்ட பிரதான மிகையான 2.5% இலிருந்து மொ.உ.உ. இன் 1.0% ஆக கீழ்நோக்கி திருத்தப்பட்டது. ச.நா.நி. இன் நீடிக்கப்பட்ட நிதியளித்தல் வசதித் திட்டத்தின் ஐந்தாம் மற்றும் ஆறாம் கூட்டு மீளாய்வின் பிரகாரம், மொ.உ.உ. உடனான அரசாங்கத்தின் வருவாயானது 2026 மற்றும் 2027 இன் இறுதியில் முறையே 15.2%³ மற்றும் 15.1%³ ஆக வழமைக்கு மாறும் என எதிர்வுகூற்றப்பட்டுள்ளது. இது 2025 இல் காணப்பட்ட அதியுயர்வான வாகன இறக்குமதிகள் வழமைக்கு திரும்பும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதனால் ஆகும்.


உறுப்படி	2023 ரூ.பில்.	2024 ரூ.பில்.	2025 (தற்காலிக) ரூ.பில்.	2026 (மதிப்பீடு) ரூ.பில்.
மொத்த வருவாய்	3,074	4,091	5,486	5,300
GDP இன் % ஆக	11.1	13.6	16.7	15.4
மொத்த செலவினம்	5,357	6,131	6,230	7,557
பிரதான மிகை / (பற்றாக்குறை)	173	650	1,756	360
GDP இன் % ஆக	0.6	2.2	5.4	1.0

மூலம்: நிதி அமைச்சு, பாதீடு 2026 மற்றும் துணைப் பாதீடு 2026

உயர் விளைவு நிதியத்தின் மேலோட்டம்

இலங்கை மத்திய வங்கியானது FY26 முழுவதும் அதன் தாராளமயமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை பராமரித்ததுடன், மே 2025 இல் ஒரேயொரு 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பானது காணப்பட்டதுடன் நியதிச்சட்ட ஒதுக்க விகிதமானது மாற்றமின்றி 2.0% ஆக காணப்பட்டது. இதன் விளைவாக மார்ச் 2025 இற்கும் டிசம்பர் 2025 இற்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கப் பிணையங்களிலான விளைவுகள் தொடர்ச்சியாக தளர்வடைந்து 364 நாட்கள் திறைசேரி உண்டியல் மற்றும் 5 வருட திறைசேரி முறியானது முறையே 23 அடிப்படைப் புள்ளிகள் மற்றும் 81 அடிப்படைப் புள்ளிகளால் வீழ்ச்சியடைந்தன. லேசான நேர்மறையான பணவீக்கம், இறைவரி சிறப்புச் செயற்திறன் மற்றும் உயர்ந்த தொழிலாளர் பணமனுப்பல்களுக்கு மத்தியில் மேம்பட்ட வங்கியியல் துறை திரவத்தன்மை மற்றும் இ.ம.வ. இன் அந்நிய செலவாணி ஒதுக்கக் கட்டியெழுப்பல் முயற்சிகள் சந்தை வட்டி வீதங்களை கொள்கை வட்டிவீதங்களில் நிலைப்படுத்தின. எவ்வாறாயினும், டிசம்பர் 2025 - ஜனவரி 2026 இன் இறுதியில் டிட்வா புயலின் காரணமாக ஏற்பட்ட வழங்கல் சங்கிலி இடையூறுகள் மற்றும் மீள்கட்டியெழுப்புதல் முயற்சிகள் நோக்கிய அரசாங்கத்தின் தீர்மானமான திறைசேரி காசு இடைத்தாங்குதல்களின் ஒரு பகுதியின் மீள் ஒதுக்கீடு இந்த கீழ்நோக்கிய போக்கினை திருப்பியது. அரசாங்கப் பிணையங்களிலான விளைவுகள் பெப்ரவரி மற்றும் மார்ச் இல் மீண்டும்

தளர்வடைந்து டிட்வா புயலினால் ஏற்பட்ட வழங்கல் சங்கிலி இடையூறுகள் குறுகிய காலத்திற்கு காணப்பட்டதனால், உலகளவிலான உறுதியின்மைகள் காணப்பட்டபோதிலும் இலங்கை அரசாங்கப் பிணையங்களுக்கு ஓரளவு நிலைத்தன்மையான நிதியாண்டானது காணப்பட்டது. மார்ச் 2026 இன் இறுதியில், 91 நாட்கள், 182 நாட்கள் மற்றும் 364 நாட்கள் திறைசேரி உண்டியல்கள் முதன்மை ஏலவிற்பனை விளைவுகளாக முறையே 7.64%¹, 7.95%¹ மற்றும் 8.32%¹ ஆக காணப்பட்டன.



மூலம்: இ.ம.வ.

சொத்து ஒதுக்கீடு

நிதியமானது FY26 நிதியாண்டின்போது சொத்து ஒதுக்கீட்டினை நிலையான வைப்புகள் மற்றும் கூட்டாண்மை கடன் பிணையங்களுக்கு தொடர்ந்தும் நகர்த்தியது. குறைவான கொள்கை வட்டிவீதங்கள் மற்றும் அரசிறை வருமான தவறுதல்களுடன் இணைக்கப்பட்ட குறைவான இடர் வட்டம் என்பவற்றுக்கு மத்தியில் நிதியாண்டின் பெரும்பாகத்தில் அரசாங்கப் பிணையங்களிலான விளைவுகள் பெருமளவில் நிலைத்தன்மையாக காணப்பட்டன. நிலையான வைப்புகள், கூட்டாண்மை கடன் மற்றும் கூட்டாண்மை சேமிப்புக் கருவிகளிலான நிதியத்தின் முதலீடுகள் விட்ச் ரேட்டிங்ஸ் மற்றும் / அல்லது லங்கா ரேட்டிங் முகவர்களினால் வழங்கப்பட்ட முதலீட்டுத் தர வரன்முறையினை முற்றாக சந்திக்கின்றன. 31 மார்ச் 2026 இல் உள்ளவாறான நிதியத்தின் முதலீடுகளது 83.7% ஆனவை A- அல்லது அதற்கு மேலாக தரப்படுத்தப்பட்ட கருவிகளில் காணப்பட்டது.

சொத்தின் வகை	அரசாங்கப் பிணையங்கள்	நிலையான வைப்புகள்	கூட்டாண்மை கடன்	காக	கூட்டாண்மை சேமிப்பு
--------------	----------------------	-------------------	-----------------	-----	---------------------

ஒதுக்கீடு – மார்ச் 2025	33.1%	56.6%	9.9%	0.0026%	0.4%
ஒதுக்கீடு – மார்ச் 2026	9.3%	72.9%	16.8%	0.0004%	1.0%

நிதியத்தின் செயற்திறன்

31 மார்ச் 2026 இல் நிறைவடைந்த நிதியாண்டிற்கு நிதியமானது ஒரு வரிக்கு பிந்திய வருமானமாக ரூ. 534 மில்லியனை உருவாக்கியது.

31 மார்ச் 2026 இல் உள்ளவாறான செயற்திறன்				
காலம்	3 மாதங்கள்	6 மாதங்கள்	12 மாதங்கள்	24 மாதங்கள்
செயற்திறன்	1.99%	4.03%	8.18%	18.86%

உயர் விளைவு நிதியத்திற்கான கண்ணோட்டம்

2023 இன் நடுப்பகுதியில் ஆரம்பித்த கொள்கை தளர்வுச் சுற்றானது, மே 2026 இல் இ.ம.வ. இன் கொள்கை வட்டி வீத ஏற்றத்துடன், நிறைவுக்கு வந்துள்ளது என்ற கருத்தினை நாம் கொண்டுள்ளோம். இலங்கை மத்திய வங்கியின் எதிர்வுகூறல்களின் பிரகாரம், தலைப்பு பணவீக்கமானது நெருங்கிய காலத்தில் அதன் மத்தியகால இலக்கான 5% இற்கும் மேலாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க/இஸ்ரேல் யுத்தத்தின் மோசமான நிலையானது கடந்து வரப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மாதங்களில் வழங்கல் சங்கிலி நெருக்கடிகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம் என்பன தளர்வடையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். மேலாக, திறைசேரியினால் பராமரிக்கப்படும் காசு இடைத்தாங்கல்கள் மற்றும் பணச்சந்தை திரவத்தன்மையிலான படிப்படியான முன்னேற்றம் என்பன இலங்கை மத்திய வங்கியினை முதன்மை ஏலவிற்பனைகளில் கணிசமான வட்டி வீத அழுத்தங்களின்றி நிதியினை திரட்டுவதற்கு அனுமதிக்கும். மத்திய காலத்தின் மீது பணவீக்க எதிர்பார்ப்புக்களை அதன் விருப்பமான 5% மட்டங்களுக்கு நிலைப்படுத்தும் அதன் நெகிழ்வான பணவீக்க இலக்குவைத்தல் நடப்புமுறையினை நிறைவேற்றும் என நாம் நியாயமான நம்பிக்கையுடன் உள்ளோம் எவ்வாறாயினும், எமது எதிர்வுகூறலுக்கான கீழ்பக்க இடர்கள், அடிக்கடி நிகழ்கின்ற மற்றும் பரவலான புவிசார் அரசியல் பதற்றங்கள் வடிவில் காணப்படலாம். இவை மசகெண்ணெய் விலைகளில் தற்காலிகமான தளம்பல்களை ஏற்படுத்தி ரூபாயின் பலவீனத்திற்கு இட்டுச்சென்றதுடன் (வெளிவாரி கடன் மீள்செலுத்தல்கள் மற்றும் வலுவான தனியார் துறை கடன் உத்வேகத்திற்கு மத்தியிலாகும்) பணவீக்கம் மற்றும் சந்தை வட்டி வீதங்களில் உயர்நோக்கிய அழுத்தங்களை ஏற்படுத்தலாம். 31 மார்ச் 2026 இல் உள்ளவாறு நிதியமானது, ஒரு சராசரியான 5.1 மாதங்கள் கால நீட்சியினை பராமரித்தது. இது நடந்துகொண்டிருக்கும் புவிசார் அரசியல் உறுதியின்மைகள்

மற்றும் தனியார்துறை கடன் வழங்கல்களிலான தொடர்ச்சியா வளர்ச்சி உத்வேகம் என்பவற்றின் காரணமாக வைப்பு வீதங்களில் ஏதேனும் உயர்நோக்கிய அழுத்தங்களிலிருந்து நன்மையடைவதற்காகும்.

மூலங்கள்

¹ இலங்கை மத்திய வங்கி (www.cbsl.gov.lk)

² சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (www.census.gov.lk)

³ சர்வதேச நாணய நிதியம் (www.imf.org)

⁴ நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (www.treasury.gov.lk)